

<p>La Grande Invocation Transmise</p> <p>De Soultān al-Awliyā, Mawlānā ach-Cheick ʿAbd Allāh al-Fāʿiz ad-Dāghestānī, quʿAllah sanctifie son secret.</p>	<p>الدَّعاء الأعظم المأثور لسلطان الأولياء مولانا الشيخ عبد الله الفائز الدغستاني</p>
<p>Bismillāhi 'r-Raḥmāni 'r-Raḥīm. Allāhoumma šalli ʿalā Mouhammadin an-Nabī il- moukhtār ʿadada man šalla ʿalayhi mina 'l-akhyār, wa ʿadada man lam youššalli ʿalayhi mina 'l-achrār, wa ʿadada qaṭarāti 'l-amṭār, wa ʿadada amwāji 'l-bihār, wa ʿadada 'r-rimāli wa 'l-qifār, wa ʿadada awrāqi 'l-achjār, wa ʿadada anfāssi 'l- moustaghfirīna bi 'l-as-ḥār, wa ʿadada akmāmi 'l-athmār, wa ʿadada mā kāna wa mā yakoūnou ila yawmi 'l-ḥachri wa 'l-qarār, wa šalli ʿalayhi mā taʿāqaba 'l-laylou wa 'n- nahārou wa šalli ʿalayhi mā 'khtalafou 'l-malawān wa</p>	<p>بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي المختار عدد من صلى عليه من الأخيار، وعدد من لم يصل عليه من الأشرار، وعدد قطرات الأمطار، وعدد أمواج البحار، وعدد الرمال والفقار، وعدد أوراق الأشجار، وعدد أنفاس المستغفرين بالأسحار، وعدد أكمام الأثمار، وعدد ما كان وما يكون إلى يوم الحشر والقرار، وصل عليه ما تعاقب الليل والنهار، وصل عليه ما اختلف الملوان وتعاقب العصران وكرّر الجيدان واستقبل الفرقان، وبلغ روجه وأرواح أهل بيته منا تحية وتسليماً وعلى جميع الأنبياء</p>

taġāqaba 'l-ġaššrān wa karrara
'l-ġadīdān wa 'staqbala 'l-
farqadān, wa balligh rouḥahou
wa arwāhi āhli baytihi minnā
taḥīyyatan wat-taslīm wa ġalā
jamīġi 'l-anbīyā' i wa 'l-moursalīn
wa 'l-ḥamdou lillāhi Rabbi 'l-
ġalamīn.

والمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ
العَالَمِينَ.

Au nom d'Allah, le Tout Miséricordieux, le Très Miséricordieux.

Ô Allah! Répands Tes Grâces sur Mouhammad, le Prophète choisi, au nombre des vertueux qui ont prié sur lui et au nombre de maléfiques qui n'ont pas prié sur lui, au nombre des gouttes des pluies, au nombre des vagues des océans, au nombre des grains de sable et des déserts, au nombre de feuilles des arbres et au nombre de souffles de ceux qui implorent Ton Pardon avant l'aube, au nombre de fruits recouverts d'enveloppes et au nombre de ce qui a été et de ce qui sera jusqu'au Jour du Rassemblement et du Verdict.

Que Ta Grâce soit sur lui, autant que la nuit et le jour s'alternent, autant que les couleurs transmutent, les Deux Temps – les ténèbres et la Lumière - s'alternent et autant que les manifestations incessantes des nouveaux existants.

Et Transmets à son esprit et aux esprits des siens, des salutations de notre part, de même qu'à tous les prophètes et messagers. Et La Louange revient à Allah, le Seigneur des mondes.

Allāhoumma šalli ʿalā
 Mouhammad wa ʿalā āli
 Mouhammadin bi ʿadadi koulli
 dharratin alfa alfa marrah.
 Allāhoumma šalli ʿalā
 Mouhammadin wa ʿalā āli
 Mouhammadin wa šaḥbihi wa
 sallim. Souboūḥoun
 qouddoussoun rabbounā wa
 rabbou 'l-malāʾikati wa 'r-Rouḥ,
 Rabbi 'ghfir wa 'rḥam wa
 tawājaz ʿamma tʿalamou
 innaka Anta 'l-Aʿazzou 'l-
 Akram.

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ
 مُحَمَّدٍ بِعَدَدِ كُلِّ نَرَّةٍ أَلْفَ
 مَرَّةٍ. اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ
 وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ، سُبُّوحٌ
 قُدُّوسٌ رَبُّنَا وَرَبُّ الْمَلَائِكَةِ
 وَالرُّوحِ، رَبِّ اغْفِرْ وَارْحَمْ
 وَتَجَاوَزْ عَمَّا تَعَلَّمَ إِنَّكَ أَنْتَ
 الْأَعَزُّ الْأَكْرَمُ.

Ô Allah, Répands Tes Grâces sur Mouhammad et sur les siens au nombre de tous les atomes mille et mille fois. Ô Allah, Répands Tes Grâces et la Paix sur Mouhammad et sur les siens ainsi que sur ses compagnons. Le Tout Glorifié, le Très Saint, notre Seigneur, le Seigneur des anges et de l'Esprit. Ô notre Seigneur, Pardonne et

Sois Miséricordieux, Epargne-nous ce que Tu sais. Certes, c'est Toi le Très Exalté, le Très Généreux.

Bismillāhi 'r-Raĥmāni 'r-Raĥīm.

Allāhoumma innī astaghfirouka min koulli mā toubtou ħanhou ilayka thoumma ħoudtou fihi. Wa astaghfirouka min koulli mā āradtou bihi wajhaka fakhālaṭani fihi la laysa fihi riḷāħouk. Wa astaghfirouka li 'n-niħam 'illatī taqawwaytou bihā ħalā mħaššīyatik. Wa astaghfirouka min adhdhounoūb 'illati lā yħalamouhā ghayrouka, wa lā yaħaliħou ħalayhā aħadoun siwāk wa lā tassaħoūhā illa raħmatika, wa lā tounjī minhā illa maghfiratouka wa ĥilmouka. Lā ilāha illa Anta soubħānaka innī kountou mina 'ħ-ħālimīn.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
اللَّهُمَّ أَنِّي أَسْتَغْفِرُكَ مِنْ كُلِّ مَا
تُبْتُ عَنْهُ إِلَيْكَ ثُمَّ عُدْتُ فِيهِ، وَ
أَسْتَغْفِرُكَ مِنْ كُلِّ مَا أَرَنْتُ بِهِ
وَجْهَكَ فَخَالَطَنِي فِيهِ مَا لَيْسَ فِيهِ
رِضَائُكَ. وَ أَسْتَغْفِرُكَ لِلنَّعَمِ الَّتِي
تَقَوَّيْتُ بِهَا عَلَى مَعْصِيَتِكَ، وَ
أَسْتَغْفِرُكَ مِنَ الذُّنُوبِ الَّتِي لَا
يَعْلَمُهَا غَيْرُكَ وَلَا يَطَّلِعُ عَلَيْهَا
أَحَدٌ سِوَاكَ وَلَا تَسْعُهَا إِلَّا
رَحْمَتُكَ وَلَا تَنْجِي مِنْهَا إِلَّا
مَغْفِرَتُكَ وَجِلْمُكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
سُبْحَانَكَ أَنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ.

Au nom d'Allah, le Tout Miséricordieux, le Très Miséricordieux.

Ô Allah! Je demande Ton pardon pour tout ce dont je me suis repenti auprès de Toi et auquel je suis retourné. Je demande Ton pardon pour

tout ce dont j'ai voulu Ta Face et qui a été affecté par ce qui n'est pas agréé par Toi. Je demande également Ton Pardon pour toutes les faveurs que j'ai utilisées pour accroître ma désobéissance envers Toi. Je demande Ton pardon pour tous les pêchés que nul autre que Toi ne sait, nul autre que Toi ne peut dévoiler, que seule Ta Miséricorde peut embrasser et dont rien ne peut me sauver sauf Ton Pardon et Ta Clémence. Il n'y a de Dieu sice n'est Toi. Gloire à Toi! Certes, j'ai été parmi les injustes.

Allāhoumma innī astaghfirouka
 min koulli ʕoulmin ʕalamtou
 bihi ʕibādouka fa ayyamā
 ʕabdan min ʕibādika aw
 'amatin min imā'ika ʕalamtou fi
 badanihi aw ʕirdhihi aw mālihi
 f'āṭihi min khazāʕinak 'illati lā
 tanqouš, wa asʕalouka an
 toukrimanī bi raḥmatik 'illati
 wassiʕat koulla chay'in wa lā
 touhīnanī bi ʕadhābika wa
 tʕouṭianī mā asʕalouka fa innī
 ḥaqīqoun bi-raḥmatika ya
 Arḥam ar-Rāḥimīn. Wa šalla-
 Allāhou ʕalā Sayyīdinā
 Mouhammadin wa ālihi wa
 šāḥbihi ajmāʕīn wa lā ḥawla wa

اللهم اني استغفرك من كل ظلم
 ظلمت به عبادك فأيما عبد من
 عبادك أو أمة من إمامك ظلمت
 في بدنه أو عرضه أو ماله
 فأعطه من خزائنك التي لا
 تنقص وأسألك ان تكرمني
 برحمتك التي وسعت كل شيء
 ولا تهينني بعذابك وتغطيني ما
 أسألك فاني حقيق برحمتك يا
 أرحم الراحمين. وصلى الله
 على سيدنا محمد وآله وصحبه
 أجمعين، ولا حول ولا قوة الا
 بالله العلي العظيم.

<p>lā qouwwata illa billāhi 'l-ġAliyyī 'l-ġAġīm.</p>	
<p>Ô Allah! Je demande Ton pardon pour toute injustice que j'ai commise envers Tes serviteurs. Quiconque de Tes serviteurs que j'ai blessé, physiquement ou dans sa dignité ou que j'ai atteint dans ses avoirs, donne-lui de Tes trésors qui sont inépuisables. Je T'implore pour me gratifier par Ta Miséricorde qui embrasse toute chose. Ne m'humilie pas par Ton châtement mais Accorde-moi ce que je Te demande car je suis dans le besoin de Ta Miséricorde, Ô le plus Miséricordieux des miséricordieux. Qu'Allah Répande Ses Grâces sur notre maître Mouhammad, sur les siens et sur tous ses compagnons. Il n'y a de force et de puissance que par Allah, l'Élevé, l'Immense.</p>	
<p>Bismillāhi 'r-Raĥmāni 'r-Raĥīm. Bismillāhi 'n-Noūr, noūroun ġalā noūr, wa 'lĥamdoulillāhi 'Lladhī khalāq as-samawāti wa 'l-arġa wa jaġala aġ-ġouloumāti wa 'n- noūr wa anzala at-tawrāta ġalā jabali 'ġ-ġoūri fi kitābin maṣṣoūr. Wa 'l-ĥamdoulillāhi 'Lladhī hoūwa bi 'l-Għanīyy madhkoūr wa bi 'l-ġizzi wa 'l-Jalāli machhoūr, wa 'lĥamdoulillāhi</p>	<p>بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ بِسْمِ اللَّهِ النَّوْرِ، نُورٌ عَلَى نُورٍ وَالْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَجَعَلَ الظُّلُمَاتِ وَالنُّورَ وَأَنْزَلَ التَّوْرَةَ عَلَى جِبَلِ الطُّورِ فِي كِتَابٍ مَسْطُورٍ، وَالْحَمْدُ لِلَّهِ الَّذِي هُوَ بِالْغَيْبِ مَذْكُورٌ بِالْعِزِّ وَالْجَلَالِ مَشْهُورٌ، وَالْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَجَعَلَ الظُّلُمَاتِ</p>

'Lladhī khalaqa 's-samāwāti wa 'l-arġi wa jaġala 'E-zouloumāti wa 'n-noūr thoumma 'Lladhīna kafarou bi-rabbihim yaġdiloūn. Kāf, Hā, Yā, ġAyn, Sād. Hā, Mīm, ġAyn, Sīn, Qāf. Īyāka nġaboudou wa Īyāka nastaġīn. Yā Hayyou Yā Qayyoūm. Allāhou laṭīfoun bi ġibādihi yarzouqou man yachā'ou wa Hoūwa 'l-Qawiyyou 'l-ġAzīz. Yā Kāfī koulla chay'in ikfinī waššrif ġanī koulla chay'in innaka Qādiroun ġalā koulli chay'in bi-yadika 'l-khayr innaka ġalā koulli chay'in Qadīr.

وَالنُّورَ ثُمَّ الَّذِينَ كَفَرُوا
بِرَبِّهِمْ يَعْمَلُونَ، كَهَيْعَص
حَمَسَقُ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ
نَسْتَعِينُ يَا حَيُّ يَا قَيُّوْمُ، اللهُ
لَطِيفٌ بِعِبَادِهِ يُرْزِقُ مَنْ يَشَاءُ
وَهُوَ الْقَوِيُّ الْعَزِيزُ، يَا كَافِي كُلِّ
شَيْءٍ إِكْفِيْنِي وَأَصْرَفْ عَنِّي كُلَّ
شَيْءٍ إِنَّكَ قَادِرٌ عَلَى كُلِّ شَيْءٍ
بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ
قَدِيرٌ

Au nom d'Allah, le Tout Miséricordieux, le Très Miséricordieux.

Au nom d'Allah, La Lumière, Lumière sur Lumière. La Louange revient à Allah qui a créé les cieux et la terre et qui a créé les ténèbres et la Lumière, et a fait descendre la Torah sur le mont Toūr dans un parchemin déployé. La Louange revient à Allah, Celui qui est invoqué pour Son autonomie et Son Indépendance (de toute chose), connu pour Son Inaccessibilité et Sa Majesté. La

Louange revient à Dieu qui a créé les cieux et la terre et qui établit les ténèbres et la Lumière.

« *Pourtant les mécréants donnent des pairs à leur Seigneur* ». (6:1)

Kāf, Hā, Yā, ʿAyn, Sād. Hā, Mīm, ʿAyn, Sīn, Qāf. « C'est Toi [Seul] que nous adorons et c'est Toi [Seul] dont nous implorons le secours ». (1:4)

Ô le Vivant! Ô l'Immuable, Allah!

« *Allah est bienveillant à l'égard de Ses serviteurs. Il accorde Sa Subsistance à qui Il veut. Et Il est le Fort-Puissant, l'Inaccessible* ». (42:19)

Ô Toi qui suffit toute chose, suffis-moi et épargne-moi de toute chose. Certes, Tu as la Puissance sur toute chose. Le meilleur est entre Tes Mains. Certes Tu es l'Omnipotent.

Allāhoumma ya Kathīr an-nawāli wa yā Dāʿim al-wiṣṣāli wa yā Ḥousna 'l-fiḍāli wa yā Razzāq al-ḡibādi ḡalā koulli ḥāl.

اللهم يا كثير التّوالِ ويا دائم الوصالِ ويا حُسنَ الفِعالِ ويا رازقَ العبادِ على كلّ حال.

Ô Allah! Toi qui Accorde en abondance, Tu es le lien Incessant (la connexion permanente), Tu as les plus Beaux Actes, Ô le Pourvoyeur des serviteurs à chaque état.

<p>Allāhoumma in dakhala 'sh-chakou fī imānī bika wa lam āḡalam bihi toubtou ḡanhou wa aqoūlou lā ilāha ill-Allāh Mouhammadour-Rassoūloullāh ρ.</p>	<p>اللَّهُمَّ إِنَّ دَخَلَ الشَّكُّ فِي إِيْمَانِي بِكَ وَلَمْ أَعْلَمْ بِهِ تَبَيَّنْتُ عَنْهُ وَأَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدُ رَسُولُ اللَّهِ ρ.</p>
<p>Ô Allah, si le doute a affecté ma foi en Toi sans que j'en ai conscience, je m'en repens et je déclare: il n'y a de dieu si ce n'est Allah et Mouhammad ρ est Son messager.</p>	
<p>Allāhoumma in dakhala 'sh-chakka wa 'l-koufr fī tawhīdī iyāka wa lam āḡalam bihi toubtou ḡanhou wa aqoūlou lā ilāha ill-Allāh Mouhammadour-Rassoūloullāh ρ.</p>	<p>اللَّهُمَّ إِنَّ دَخَلَ الشَّكُّ وَالْكَفْرُ فِي تَوْحِيدِي إِيَّاكَ وَلَمْ أَعْلَمْ بِهِ تَبَيَّنْتُ عَنْهُ وَأَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدُ رَسُولُ اللَّهِ ρ.</p>
<p>Ô Allah, si le doute et l'infidélité ont affecté ma profession de Ton Unicité, sans que j'en ai conscience, je m'en repens et je déclare: il n'y a de dieu si ce n'est Allah et Mouhammad ρ est Son messager.</p>	
<p>Allāhoumma in dakhala 'sh-choubhata fī mḡarifati iyāka wa lam āḡalam bihi toubtou ḡanhou wa aqoūlou lā ilāha ill-</p>	<p>اللَّهُمَّ إِنَّ دَخَلَتِ الشُّبُهَةُ فِي مَعْرِفَتِي إِيَّاكَ وَلَمْ أَعْلَمْ بِهِ تَبَيَّنْتُ عَنْهُ وَأَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدُ رَسُولُ اللَّهِ ρ.</p>

<p>Allāh Mouhammadour-Rassoūloullāh ρ.</p>	
<p>Ô Allah, si la confusion a affecté la connaissance que j'ai de Toi, sans que j'en ai conscience, je m'en repens et je déclare: il n'y a de dieu si ce n'est Allah et Mouhammad ρ est Son messager.</p>	
<p>Allāhoumma in dakhal al-ḡoujb wa 'r-riyā' wa 'l-kibrīyā wa 's-soumḡatou fī ḡilmī wa lam āḡalam bihi toubtou ḡanhou wa aqoūlou lā ilāha ill-Allāh Mouhammadour-Rassoūloullāh ρ.</p>	<p>اللَّهُمَّ إِنَّ تَخَلَّ الْعُجْبُ وَالرِّيَاءُ وَالْكِبْرِيَاءُ وَالسُّمْعَةُ فِي عِلْمِي وَلَمْ أَعْلَمْ بِهِ تُبَيِّنْ عَنْهُ وَأَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ρ.</p>
<p>Ô Allah, si la prétention, l'hypocrisie, l'orgueil et l'infamie ont affecté ma science sans que j'en ai conscience, je m'en repens et je déclare: il n'y a de dieu si ce n'est Allah et Muhammad ρ est Son messager.</p>	
<p>Allāhoumma in jara 'l-kadhibou ḡalā lissānī wa lam āḡalam bihi toubtou ḡanhou wa aqoūlou lā ilāha ill-Allāh Mouhammadour-Rassoūloullāh ρ.</p>	<p>اللَّهُمَّ إِنَّ جَرَى الْكَذِبِ عَلَيَّ لِسَانِي وَلَمْ أَعْلَمْ بِهِ تُبَيِّنْ عَنْهُ وَأَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ρ.</p>

Ô Allah, si j'ai menti fréquemment, sans que j'en ai conscience, je m'en repens et je déclare: il n'y a de dieu si ce n'est Allah et Mouhammad ρ est Son messager.

Allāhoumma in dakhala an-nifāq fī qalbī min adhdhounūbi 'š-šaghā'iri wa 'l-kabā'iri wa lam āġalam bihi toubtou ġanhou wa aqūlou lā ilāha ill-Allāh Mouhammadour-Rassoūloullāh ρ.

اللَّهُمَّ إِنَّ نَحَلَ النَّفَاقُ فِي قَلْبِي
مِنَ الذَّنُوبِ الصَّغَائِرِ وَالْكِبَائِرِ
وَلَمْ أَعْلَمْ بِهِ تَبَيَّنَتْ عَنْهُ وَأَقُولُ لَا
إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ρ

Ô Allah, si l'hypocrisie a pénétré mon cœur par le biais de petits et de grands péchés, sans que j'en ai conscience, je m'en repens et je déclare: il n'y a de dieu si ce n'est Allah et Mouhammad ρ est Son messager.

Allāhoumma mā asdayta ilayya min khayrin wa lam ashkourouka wa lam āġalam bihi toubtou ġanhou wa aqūlou lā ilāha ill-Allāh Mouhammadour-Rassoūloullāh ρ.

اللَّهُمَّ مَا أَسَدَيْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ
وَلَمْ أَشْكُرْكَ وَلَمْ أَعْلَمْ بِهِ تَبَيَّنَتْ
عَنْهُ وَأَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ
رَسُولُ اللَّهِ ρ.

Ô Allah, pour tout bienfait que Tu m'as accordé et dont je n'ai pas été reconnaissant, sans que j'en ai conscience, je m'en repens et je déclare: il n'y a de dieu si ce n'est Allah et Mouhammad ρ est Son messager.

Allāhoumma mā qadarta lī min amrin wa lam arġāhou wa lam āġalam bihi toubtou ġanhou wa aqoūlou lā ilāha ill-Allāh Mouhammadour-Rassoūloullāh ρ.

اللَّهُمَّ مَا قَدَرْتَ لِي مِنْ أَمْرٍ وَلَمْ أَرْضَاهُ وَلَمْ أَعْلَمْ بِهِ تَبُّتُ عَنْهُ وَأَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ρ.

Ô Allah, pour tout ordre que Tu m'as décrété et que je n'ai pas agréé, sans que j'en ai conscience, je m'en repens et je déclare: il n'y a de dieu si ce n'est Allah et Mouhammad ρ est Son messager.

Allāhoumma mā anġamta ġalayya min nġimatīn fa-ġaššaytuka wa ghafaltou ġan choukrika wa lam āġalam bihi toubtou ġanhou wa aqoūlou lā ilāha ill-Allāh Mouhammadour-Rassoūloullāh ρ.

اللَّهُمَّ مَا أَنْعَمْتَ مِنْ نِعْمَةٍ فَعَصَيْتُكَ وَعَفَلْتُ عَنْ شُكْرِكَ وَلَمْ أَعْلَمْ بِهِ تَبُّتُ عَنْهُ وَأَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ρ.

Ô Allah, pour toute faveur que Tu m'as accordée, à travers laquelle je T'ai désobéi et pour laquelle j'ai oublié de te présenter ma

gratitude, sans que j'en ai conscience, je m'en repens et je déclare: il n'y a de dieu si ce n'est Allah et Mouhammad ρ est Son messenger.

Allāhoumma mā mananta bihi
 ʔalayya min khayrin fa lam
 āħmadouka ʔalayhi wa lam
 āʔalam bihi toubtou ʔanhou wa
 aqoūlou lā ilāha ill-Allāh
 Mouhammadour-Rassoūlollāh
 ρ.

اللَّهُمَّ مَا مَنَنْتَ بِهِ عَلَيَّ مِنْ خَيْرٍ
 فَلَمْ أَحْمَدَكَ عَلَيْهِ وَلَمْ أَعْلَمْ بِهِ
 تُبْتُ عَنْهُ وَأَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ
 مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ρ.

Ô Allah, pour tout don que Tu m'as accordé et pour lequel je ne T'ai pas louangé, sans que j'en ai conscience, je m'en repens et je déclare: il n'y a de dieu si ce n'est Allah et Muhammad ρ est Son messenger.

Allāhoumma ma ʔayyʔatou min
 ʔoumrī wa lam tarḥa bihi wa lam
 āʔalam bihi toubtou ʔanhou wa
 aqoūlou lā ilāha ill-Allāh
 Mouhammadour-Rassoūlollāh ρ.

اللَّهُمَّ مَا ضَيَّعْتُ مِنْ عُمْرِي وَلَمْ
 تَرْضَ بِهِ وَلَمْ أَعْلَمْ بِهِ تُبْتُ عَنْهُ
 وَأَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ
 رَسُولُ اللَّهِ ρ.

Ô Allah, pour tout le temps perdu de ma vie et que Tu n'as pas agréé, sans que j'en ai conscience, je m'en repens et je déclare: il n'y a de dieu si ce n'est Allah et Mouhammad ρ est Son messenger.

<p>Allāhoumma bimā awjabta ʔalayya mina 'n-naʕari min mašnoūʔātika fa-ghafaltou ʔanhou wa lam āʔalam bihi toubtou ʔanhou wa aqoūlou lā ilāha ill-Allāh Mouhammadour- Rassoūloullāh ρ.</p>	<p>اللَّهُمَّ بِمَا أَوْجَبْتَ عَلَيَّ مِنَ النَّظَرِ فِي مَصْنُوعَاتِكَ فَعَقَلْتُ عَنْهُ وَلَمْ أَعْلَمْ بِهِ تَبْتُ عَنْهُ وَأَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ρ.</p>
<p>Ô Allah, Tu m'as décrété l'obligation de contempler Tes Œuvres alors que j'en étais insouciant, sans que j'en ai conscience, je m'en repens et je déclare: il n'y a de dieu si ce n'est Allah et Mouhammad ρ est Son messenger.</p>	
<p>Allāhoumma mā qaššartou ʔanhou āmālī fī rajāʔika wa lam āʔalam bihi toubtou ʔanhou wa aqoūlou lā ilāha ill-Allāh Mouhammadour-Rassoūloullāh ρ.</p>	<p>اللَّهُمَّ مَا قَصَّرْتُ عَنْهُ آمَالِي فِي رَجَائِكَ وَلَمْ أَعْلَمْ بِهِ تَبْتُ عَنْهُ وَأَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ρ.</p>
<p>Ô Allah! pour tout manquement de mes aspirations dans mes supplications envers Toi, sans que j'en ai conscience, je m'en repens et je déclare: il n'y a de dieu si ce n'est Allah et Mouhammad ρ est Son messenger.</p>	

<p>Allāhoumma māġtamadtou ġalā aħadin siwāka fī 'ch-chadā'idi wa lam āġalamou bihi toubtou ġanhou wa aqoūlou lā ilāha ill-Allāh Mouhammadour-Rassoūloullāh ρ.</p>	<p>اللَّهُمَّ مَا اعْتَمَدْتُ عَلَى أَحَدٍ سِوَاكَ فِي الشَّدَائِدِ وَلَمْ أَعْلَمْ بِهِ تَبَيَّنَتْ عَنْهُ وَأَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ρ.</p>
<p>Ô Allah, si face aux épreuves difficiles je me suis appuyé sur d'autres que Toi, sans que j'en ai conscience, je m'en repens et je déclare: il n'y a de dieu si ce n'est Allah et Mouhammad ρ est Son messager.</p>	
<p>Allāhoumma mā astanaġtou li-ghayrika fī 'ch-chadā'idi wa 'n-nawā'ibi wa lam āġalam bihi toubtou ġanhou wa aqoūlou lā ilāha ill-Allāh Mouhammadour-Rassoūloullāh ρ.</p>	<p>اللَّهُمَّ مَا اسْتَعَنْتُ بِغَيْرِكَ فِي الشَّدَائِدِ وَالنَّوَائِبِ وَلَمْ أَعْلَمْ بِهِ تَبَيَّنَتْ عَنْهُ وَأَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ρ.</p>
<p>Ô Allah! pour toute aide durant les épreuves difficiles et les calamités, sollicitée auprès d'autres que Toi, sans que j'en ai conscience, je m'en repens et je déclare: il n'y a de dieu si ce n'est Allah et Mouhammad ρ est Son messager.</p>	
<p>Allāhoumma in zalla lissānī bi 's-sou'āli li-ghayrika wa lam</p>	<p>اللَّهُمَّ إِنَّ زَلَّ لِسَانِي بِالسُّؤَالِ لِغَيْرِكَ وَلَمْ أَعْلَمْ بِهِ تَبَيَّنَتْ عَنْهُ</p>

<p>āġalam bihi toubtou ġanhou wa aqoūlou lā ilāha ill-Allāh Mouhammadour-Rassoūloullāh ρ.</p>	<p>وَأَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ρ.</p>
<p>Ô Allah, si ma langue a commis une faute en exprimant une demande à autre que Toi, sans que j'en ai conscience, je m'en repens et je déclare: il n'y a de dieu si ce n'est Allah et Mouhammad ρ est Son messager.</p>	
<p>Allāhoumma mā šalouħa min chānī bi-faġlika farā'itouhou min ghayrika wa lam āġalam bihi toubtou ġanhou wa aqoūlou lā ilāha ill-Allāh Mouhammadour-Rassoūloullāh ρ.</p>	<p>اللَّهُمَّ مَا صَلَّحَ مِنْ شَأْنِي بِفَضْلِكَ فَرَأَيْتُهُ مِنْ غَيْرِكَ وَلَمْ أَعْلَمْ بِهِ تَبَّتْ عَنْهُ وَأَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ρ.</p>
<p>Ô Allah! pour toute amélioration de ma condition par Ta Bienfaisance et que j'ai considérée comme étant une faveur par autre que Toi, sans que j'en ai conscience, je m'en repens et je déclare: il n'y a de dieu si ce n'est Allah et Mouhammad ρ est Son messager.</p>	
<p>Allāhoumma bi-ħaqqi lā ilāha ill-Allāh wa bi-ġizzatih</p>	<p>اللَّهُمَّ بِحَقِّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَبِعِزَّتِهِ</p>
<p>Ô Allah, par la réalité de <i>lā ilāha ill-Allāh</i> et par Son Inaccessibilité;</p>	

Wa bi-ḥaqqi 'l-ǧarchi wa ǧaṣamatih	وَبِحَقِّ الْعَرْشِ وَعَظَمَتِهِ
Et par la réalité du Trône et Sa Sublimité;	
Wa bi-ḥaqqi 'l-kursī wa saḥatih	وَبِحَقِّ الْكُرْسِيِّ وَسَعَتِهِ
Et par la réalité de la Chaise et Son immensité;	
Wa bi-ḥaqqi 'l-qalami wa jarīyatih	وَبِحَقِّ الْقَلَمِ وَجَرِيَّتِهِ
Et par la réalité du Calame supérieur et Son écriture;	
Wa bi-ḥaqqi 'l-lawḥi wa ḥafaṣatih	وَبِحَقِّ اللَّوْحِ وَحَفَظَتِهِ
Et par la réalité de la Table Gardée et Ses préservations;	
Wa bi-ḥaqqi 'l-mīzāni wa khifatih	وَبِحَقِّ الْمِيزَانِ وَخِفَتِهِ
Et par la réalité de la Balance et sa légèreté;	
Wa bi-ḥaqqi 'š-Širāṭi wa riqqatih	وَبِحَقِّ الصِّرَاطِ وَرِقَّتِهِ
Et par la réalité du Pont et son étroitesse;	
Wa bi-ḥaqqi Jibrīl wa amānatih	وَبِحَقِّ جِبْرِيلَ وَأَمَانَتِهِ
Et par la réalité de Jibrīl et son dépôt;	
Wa bi-ḥaqqi Riḥwān wa jannatih	وَبِحَقِّ رِضْوَانِ وَجَنَّتِهِ

Et par la réalité de Riļwān et son paradis;	
Wa bi-ħaqqi Mālik wa zabānīyatih	وَبِحَقِّ مَالِكِ وَزَبَانِيَّتِهِ
Et par la réalité de Mālik et ses anges du châtiement;	
Wa bi-ħaqqi Mīkā'il wa chafqatih	وَبِحَقِّ مِيكَائِيلَ وَشَفَقَتِهِ
Et par la réalité de Mīkā'īl et sa compassion;	
Wa bi-ħaqqi Isrāfīl wa nafkhatih	وَبِحَقِّ إِسْرَافِيلَ وَنَفْخَتِهِ
Et par la réalité de Isrāfīl et l'insufflation (de la trompette);	
Wa bi-ħaqqi Ğazrā'īl wa qablatih	وَبِحَقِّ عَزْرَائِيلَ وَقَبْضَتِهِ
Et par la réalité de Ğazrā'īl et sa poignée (de l'âme à la mort);	
Wa bi-ħaqqi Ādam wa šafwatih	وَبِحَقِّ آدَمَ وَصَفْوَتِهِ
Et par la réalité de Ādam et ses élites;	
Wa bi-ħaqqi Chouğayb wa nouboūwwatih	وَبِحَقِّ شُعَيْبَ وَنُبُوَّتِهِ
Et par la réalité de Chouğayb et sa prophétie;	
Wa bi-ħaqqi Nouħ wa safīnatih	وَبِحَقِّ نُوحَ وَسَفِينَتِهِ
Et par la réalité de Nouħ et son vaisseau;	

Wa bi-ḥaqqi Ibrāhīm wa khoullatih	و بِحَقِّ إِبْرَاهِيمَ وَخُلَّتِهِ
Et par la réalité de Ibrāhīm et son amitié privilégiée (à Dieu);	
Wa bi-ḥaqqi Isḥāq wa dīyānatih	و بِحَقِّ إِسْحَاقَ وَدِيَانَتِهِ
Et par la réalité de Isḥāq et sa religion;	
Wa bi-ḥaqqi Ismāʿīl wa fidyatih	و بِحَقِّ إِسْمَاعِيلَ وَفِدْيَتِهِ
Et par la réalité de Ismāʿīl et sa rançon;	
Wa bi-ḥaqqi Yoūssouf wa ghourbatih	و بِحَقِّ يُوسُفَ وَعُرْبَتِهِ
Et par la réalité de Yoūssouf et son exil;	
Wa bi-ḥaqqi Moūssā wa āyātih	و بِحَقِّ مُوسَى وَأَيَاتِهِ
Et par la réalité de Moūssa et ses signes;	
Wa bi-ḥaqqi Hāroūn wa ḥourmatih	و بِحَقِّ هَارُونَ وَحُرْمَتِهِ
Et par la réalité de Hāroūn et sa sacralité;	
Wa bi-ḥaqqi Hoūd wa haybatih	و بِحَقِّ هُودَ وَهَيْبَتِهِ
Et par la réalité de Hoūd et son carisme;	
Wa bi-ḥaqqi Šāliḥ wa nāqatih	و بِحَقِّ صَالِحَ وَنَاقَتِهِ
Et par la réalité de Šāliḥ et sa chamelle;	

Wa bi-ḥaqqi Louṭ wa jīratih	و بِحَقِّ لُوطٍ وَجِيرَتِهِ
Et par la réalité de Louṭ et ses invités;	
Wa bi-ḥaqqi Yoūnous wa daẓwatih	و بِحَقِّ يُونُسَ وَدَعْوَتِهِ
Et par la réalité de Yoūnous et son imploration;	
Wa bi-ḥaqqi Dānyāl wa karāmatih	و بِحَقِّ دَنْيَالَ وَكَرَامَتِهِ
Et par la réalité de Danyāl et son miracle;	
Wa bi-ḥaqqi Zakarīyā wa ṭahāratih	و بِحَقِّ زَكَرِيَّا وَطَهَارَتِهِ
Et par la réalité de Zakarīyā et sa pureté;	
Wa bi-ḥaqqi ʿIssā wa siyāḥatih	و بِحَقِّ عِيسَى وَسِيَاحَتِهِ
Et par la réalité de ʿIssa et sa pérégrination;	
Wa bi-ḥaqqi Sayyīdinā Mouhammadin ṛ wa chafāẓatih	و بِحَقِّ سَيِّدِنَا مُحَمَّدٍ (ص) وَشَفَاعَتِهِ
Et par la réalité de notre maître Mouhammad et son Intercession;	
An taghfir lanā wa li-wālidīynā wa li-ʿoulamāʾinā wa an tākhoudha bi-yadī wa tẓoutīyanī souʾālī wa toubalighanī āmālī wa an tašrifā	أَنْ تَغْفِرَ لَنَا وَلِوَالِدِينَا وَلِعَلْمَانِنَا وَأَنْ تَأْخُذَ بِيَدِي وَتُعْطِيَنِي سُؤَالَي وَتُبَلِّغَنِي أَمَالِي وَأَنْ تَصْرِفَ عَنِّي كُلَّ مَنْ عَادَانِي

<p>ġanī koulla man ġaādānī bi- raħmatika yā Arħamou'r-Rāhimīn, wa tahfaġnī min koulli sou'īn, lā ilāha illa Anta, soubħānaka innī kountou min aġ-ġālimīn.</p>	<p>بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ وَتَحْفَظْنِي مِنْ كُلِّ سُوءٍ إِلَّا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ</p>
<p>Nous implorons Ton Pardon pour nous, pour nos parents et nos savants ensemble; que Tu me prennes par la main, que Tu répondes à mon imploration, que Tu me fasses atteindre mes aspirations par Ta Miséricorde, Ô le Plus Miséricordieux des miséricordieux, et, que Tu me preserves de toute malfaisance. Il n'y a de Dieu si ce n'est Toi, Gloire à Toi! Certes j'ai été parmi les injustes!</p>	
<p>Yā Ĥayyou, yā Qayyoūm. Lā ilāha illa Anta, yā Allāh, astāghfirouka wa atoūbou ilayk. Fastajabnā lahou wa najaynāhou mina 'l- ghamm wa kadhālika nanjīa 'l- mou'minīn wa Ĥasbouna-llāhou wa nġima 'l-wakīl Ĥasbī Allāhou lā ilāha illa hoūwa ġalayhi tawakkaltou wa Hoūwa rabbou 'l- ġArchi 'l-ġAġīm wa lā ĥawlah wa lā qouwwata illa billāhi 'l-ġAġīm.</p>	<p>يَا حَيُّ يَا قَيُّوْمُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ يَا اللَّهُ اسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ فاسْتَجِبْنَا لَهُ وَنَجِّنَاهُ مِنَ الْعَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ. وَحَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ حَسْبِي اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ</p>
<p>Ô Le Vivant, Ô l'Immuable! Il n'y a de dieu si ce n'est Toi. Ô Allāh, je demande Ton pardon, je reviens vers Toi. «Nous l'exauçâmes et nous</p>	

le sauvâmes de son angoisse. Et c'est ainsi que Nous sauvons les croyants. Allah nous suffit et il est notre meilleur Garant. Allah me suffit: il n'y a de dieu si ce n'est Lui. Je dépends entièrement de Lui et c'est Lui le Seigneur de l'Immense Trône». Et il n'y a de force et de puissance que par Allah, l'Élevé, l'Immense.

Wa šalla-Allāhou ħalā Sayyīdinā
Mouhammad wa ħalā ālihi wa
šāħbihi wa sallim ajmāċin.
Soubħānā rabbika rabbi 'l-
ċizzati ħamā yaššifoūn wa
salāmoun ħalā 'l-moursalīn wa
'l-ħamdoulillāhi rabbi 'l-
ċālamīn.

و صَلَّى اللهُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ
وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ
أَجْمَعِينَ. سُبْحَانَ رَبِّكَ رَبِّ
الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى
الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ
الْعَالَمِينَ.

Qu'Allah Répande Ses Grâces et la Paix sur notre maître Mouhammad, sur les siens et sur tous ses compagnons. Gloire à ton Seigneur, le Seigneur de la Toute-Puissance, Exalté soit-Il, au-dessus de ce qu'ils Lui attribuent! Paix aux messagers et la Louange revient à Dieu, le Seigneur des mondes.

Bismillāhi 'r-Raħmāni 'r-Raħīm.
Allāhoumma innī as'alouka bi
mouchāħdati asrāri 'l-
mouħibbīn wa bi 'l-khalwati
'llatī khaššašta bihā sayyid al-
moursalīn ħīna asrayta bihi

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ.
ثُمَّ نَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ
بِمُشَاهَدَةِ أَسْرَارِ الْمُحِبِّينَ
وَبِالْخَلْوَةِ الَّتِي خَصَّصْتَ بِهَا
سَيِّدَ الْمُرْسَلِينَ حِينَ أَسْرَيْتَ بِهِ
لَيْلَةَ السَّابِعِ وَالْعِشْرِينَ أَنْ تَرْحَمَ

<p>laylata 's-sābġi wa 'l-ġichrīn an tarĥam qalbī al-ĥazīn wa toujīb dġawatī yā Akrama 'l-Akramīn yā Arĥama 'r-Rāĥimīn. Wa šalla-Allāhou ġalā Sayyīdinā Mouhammadin wa ġalā ālihi wa šāĥbihi wa sallim ajmāġīn.</p>	<p>قَلْبِي الْحَزِينِ وَتُجِيبْ دَعْوَتِي يَا أَكْرَمَ الْأَكْرَمِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ وَصَلَّى اللَّهُ عَلَي سَيِّدِنَا مُحَمَّدٍ وَآلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ.</p>
<p>Au Nom d'Allah, le Tout Miséricordieux, le Très Miséricordieux. Ô Allah, je T'implore par la contemplation des secrets des adorateurs et par la retraite que Tu as spécifiée pour le maître des messagers lorsque Tu l'as transporté la nuit du 27, que Tu aies de la Miséricorde pour mon cœur attristé et que Tu répondes à mon appel, Ô le Plus Généreux des généreux, [O le Plus Miséricordieux des miséricordieux. Qu'Allah Répande Ses Grâces et la Paix sur notre maître Mouhammad, sur les siens et sur tous ses compagnons.</p>	
<p>Bismillāhi 'r-Raĥmāni 'r-Raĥīm. Lā illāha ill-Allāh Mouhammadu Rassoūloullāh yā Raĥmān yā Raĥīm yā Moustaġan yā Allāh yā Mouhammad šalla-Allāhou ġalayhi wa sallam. Yā Abā Bakr, yā ġOumar, yā ġOuthmān, yā</p>	<p>بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ يَا رَحْمَنُ يَا رَحِيمُ يَا مُسْتَعَانُ يَا اللَّهُ يَا مُحَمَّدُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَا أَبَا بَكْرٍ يَا عُمَرَ يَا عُثْمَانَ يَا عَلِيَّ يَا حَسَنَ يَا حُسَيْنَ يَا يَحْيَى</p>

<p>Ālī, yā Ḥassan, yā Ḥoussayn, yā Yaḥyā; yā Ḥalīm, yā Allāh, wa lā ḥawlah wa lā qouwwata illa billāhi 'l-Āliyyī 'l-ĀĀīm.</p>	<p>يَا حَلِيمُ يَا اللَّهَ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ.</p>
<p>Au Nom d'Allah, le Tout Miséricordieux, le Très Miséricordieux. Il n'y a de dieu si ce n'est Allah, Muhammad est le Messager d'Allah. Ô le Très Miséricordieux! Ô le Tout Miséricordieux! Ô Celui qui secourt! Ô Allah! Ô Mouhammad! Les Grâces et la Paix d'Allah sur Lui. Ô Abou Bakr! Ô Oumar! Ô Outhmān! Ô Alī! Ô Ḥassan! Ô Ḥoussayn! Ô Yaḥyā! Ô Le Longanime, Ô Allah. Il n'y a de force et de puissance que par Allah, l'Élevé, l'Immense.</p>	
<p>Astaghfiroullāh Dhā 'l-Jalāli wa 'l-Ikrām min jamī'i 'dh-dhounoūb wa 'l-āthām. Āmīn.</p>	<p>أَسْتَغْفِرُ اللَّهَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ مِنْ جَمِيعِ الذُّنُوبِ وَالْآثَامِ آمِينَ.</p>
<p>Je demande le Pardon d'Allah, le Détenteur de La Majesté et de la Générosité, pour tous mes péchés et transgressions. Amin.</p>	